



CEYLON POLICE GAZETTE.

ISSUED TWICE A WEEK.

No. 2,505. — FRIDAY, DECEMBER 6, 1907.

Part II.—The Hue and Cry.

NO1ICE.—Any person giving information leading to the apprehension of any offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

குற்றவாயிகைப் பிழத்தலே அவ்வது திருட்டு-மைகளை கண்ணபிழத்தலைப்பற்றி அறிவிக்கிற நெரப்புக்கு முன் பெருவாய்வினால் பெற்று ஜோதியாக சூட்டு கூடியில் பேசில் நன்கொடை செட்டுக்கும். திருட்டு-மைகளை வைத்திருப்பவருக்கு விடோதாமாய் அழிக்குவதைக்கப்படும். நூப்பிப்போன மறியற்காரரைப்பிழத்தலைக்கு வெதுப்பு.. நயலீட்டுள்ளூப்பதற்கு பழக்கம் கேட்டுப் பெற்றுக்கொள்ளவாய்.

ACCUSED PERSONS WANTED.

DAMEGEDARA KIRIWANTE ; charged with house-breaking and theft on April 27, 1907, at Udaperuwa-gama ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cooly ; age, about 24 years ; height, about 4 ft. 3 in. ; make, stout ; complexion, black ; nose, flat ; mouth, big ; eyes, small and whitish brown ; hair, somewhat copper colour, curly, and tied in a small knot ; teeth, complete ; beard, allowed to grow ; face, round, has some scratch marks ; scars of healed boils on legs ; birthplace, Idamegedara of Dehiwinipalata in Udukinda of Badulla District ; general residence, Udaperuwa ; is said to be at Yatiyantota ; occasional residence, Uda Pussellawa ; haunts tea estates ; is single ; sister, Udaperuwa Hin-Menikà ; uncle, Idamegedara Appu of Udaperuwa ; is well known to Ukku Banda, Arachchi of Udaperuwa. The Police Magistrate of Badulla has issued warrant No. 9,214 for his arrest.

SANGARAM ; charged with negligently suffering Punchi Banda, a murderer, to escape from custody on September 2, 1907, at Kadigamuwa near Kadugannawa ; is a Tamil of the Kochchi caste ; religion, Sivite ; age, about 25 years ; occupation, Fiscal's peon ; height, about 5 ft. 3 in. ; make, stout ; complexion, dark brown ; nose, somewhat flat ; teeth, neat and clear ; eyes, oval and dark ; hair, dark and tied in a kudumbi ; wears moustaches ; beard, scanty ; birthplace, Malayalam ; general residences, Slave Island and Grandpass ; unmarried ; keeps a mistress at Cheku street in Colombo ; his brother is an employé at Messrs. A. W. André & Co., Hopetoun Studio, Slave Island ; is well known to Police Constable No. 756. The Police Magistrate of Colombo has issued warrant No. 7,435 for his arrest.

LOST, STOLEN, OR STRAYED.

LOST.

ON November 17, 1907, between the Church of England and The Residency, Galle : a prayer book with silver-gilt edges, 9 by 4 in. Owner, Mrs. C. M. Lushington of The Residency, Galle.

On the night of November 22, 1907, between the Public Hall at Slave Island and Royden House at Green Path, Kollupitiya : a gold brooch with the word "mother" set with small pearls. A reward of Rs. 5 is offered for its recovery by the owner, Mrs. Annie Daniel of "The Royden," Green Path, Kollupitiya.

STOLEN.

Between June 5 and 6, 1907, from the complainant's dwelling-house at Sandilipay : 1 silk red coloured chalai cloth, 15 by 2½ cubits, the frontispiece of the cloth silver laced for 1½ in., a teete mark outside the lace of the size of a half a cent ; 1 new white silk cloth, edged green, 14 by 2½ cubits ; 1 red and black square spotted silk cloth with white spots at intervals, 15 cubits by 2½ cubits ; 4 vetyl cloths, 3 by 8 cubits, marked + ; 2 red bordered Indian make shawls (one 6 by 2 cubits and the other 8 by 2 cubits) ; a five-rupee note; in silver Rs. 5 ; a jewel box, 12 in. by 9 in. by 9 in. made of dealwood, varnished black, has velvet lining inside, outer cover has one padlock and fastened with brass locks ; 2 tortoise-shell bracelets, broken, with ½ of a sovereign worth of gold used to cover them round ; 1 brass chembu weighing 1½ lb., and about 9 in. high ; 1½ bushel Jaffna paddy ; 1 brass hanging lamp, weighing 2½ lb. and about 1 ft. high, the upper portion of the stand marked P. N. Q. Owner, Thamotharampillai Ponniah of Sandilipay (Nadukkurecholy) centre in Valigamam West.

On the night of October 18, 1907, from the Buddhist temple at Habarakade : 1 brass spittoon marked S. E. ; 1 tamarind wood box, half a yard long, mounted with brass nails ; 1 round silver box marked "B. N." ; 1 nickel silver watch marked "B. N." on the inner side of the cover ; and 1 brass betel tray, marked "B. N." Owner, Gananda, Buddhist priest of Habarakade.

On the night of October 30, 1907, from the complainant's house at Randombe : 1 deed, bill of sale No. 1,078 of July 1, 1902, in favour of Lattuhandi Meliashamy of Randombe, of the land called Donsawatta in Randombe ; 1 mortgage bond No. 3,106 of August, 1906, in favour of Halambe Kirinellis de Silva of Randombe, of the land called Kanatrewatta in Randombe ; 1 mortgage bond No. 3,248 of October 7, 1906, in favour of Halambe Kirinellis de Silva of Randombe, of the land called Galagodewatta in Randombe ; 1 bill of sale No. 3,612, in favour of Halambe Kirinellis de Silva of Randombe, of the land called Galagodawatta, the share of a woman named Ima Caludara of Randombe ; 1 bill of sale No. 14,970, in favour of Halambe Lewis Silva of Randombe, of the land called Galpotawatta, the share of Awahindi Disihamy of Randombe. All the above deeds were attested by B. M. Obeyesekera of Balapitiya. Owner, Lattuhandi Meliashamy of Randombe.

On the night of November 14, 1907, from the complainant's cattle shed at Kumbalgoda : a brown bull, branded S. E. S. C. on the right flank. Owner, Ranasin Vidan Gamage Don Jamis of Kumbalgoda.

Between November 18 and 20, 1907, from G. P. H. Garage, No. 5, Fort : 1 Voltmeter, 1 Amphere meter, 1 test lamp, 1 inner tube, 1 silver flask marked "J. W. C." 2 piston rings, 1 screw-driver, and 1 knife marked "J. W. C." Owner, Mr. J. W. Cotton of Batticaloa.

On the night of November 21, 1907, from the owner's residing garden at Pinhena, Kalutara : 1 white cow, branded S. S. - on the right flank, age about 8 years ; and its white calf, age 1 month. Owner, Jagoda Arachchige Saraneris Appu of Pinhena in Kalutara.

On the night of November 23, 1907, from the complainant's house at Epitamulla, Pita Kotte : 1 nickel silver watch marked "A. P. D.", 1 silver chain marked "A. P. D." on the bar, 1 crooked comb marked 103, 2 broad cloth black coats, 1 striped shirt, 2 blue-coloured Canannore cloths marked "A. P. D.", 2 white cloths marked "A. P. D.", 2 white banians. Owner, Attande Arachchige Philip Dias of Epitamulla in Pita Kotte.

STOLEN OR STRAYED.

On November 13, 1907, from the owner's garden at Batuwanhena in Elpitiya : a brown bull, age about 3 years, height about 2 ft. 6 in., horns just projecting, tail long, branded S. E. S. C. - X. on the left flank and the registered figure B 6 on the right. Owner, Ponnampuruma Arachchige Dyrinis Hamy of Batuwanhena.

On November 17, 1907, from the mission premises at Pita Kotte, Colombo : 1 brown cow, branded C. S. S. C., age about 2 years, and its calf. Owner Mr. R. W. Ryde of the Mission, Pita Kotte, Colombo.

STRAYED.

On November 22, 1907, from the complainant's residing garden at Pagoda : a black wyrie bull, age 1 year and 6 months, branded S. O. S. C. C. on the right flank. Owner, Panselbotejuge Allis Boteju of Pagoda.

FOUND.

A TAMIL boy, age about 4 years ; height, 3 ft. 2 in. ; complexion, dark ; eyes, black ; hair, shaved ; teeth, well set ; itches all over the body ; staying with Valatantrige Varthalis Boteju of No. 41, Forbes road, Maradana. Found on August 9, 1907, by the said Valatantrige Varthalis Boteju.

A white fox terrier dog, age about 1 year, both ears black, a black spot on body, tail cut short, height about 10 in., and length about 20 in. The owner can apply to the Police Sergeant at Welikada.

INFORMATION DESIRED.

A S to the present whereabouts of a Sinhalese Goigama caste boy named MATHIAS SILVA ; missing since November 11, 1907, at Maspana ; occupation, servant at Buddhist temple ; age, about 11 years ; height, about 3 ft. 6 in. ; make, well built ; complexion, brown ; nose, pointed ; mouth, small ; eyes, black and oval ; hair, black and cut short ; a mole in right armpit ; birthplace, Veragama in Badulla District ; general residences, Kuruppanawella and Ruppaha ; haunts Maspana, Viaragoda, and Vevagama ; father, Peduru Silva ; mother, Ukkum Menika of Vevagama ; is well known to the Buddhist priest of Maspana and Arachchi of Vevagama.

දෙපාර්ශ්වකරුනු බිජාත්‍යේ තිහැකරණ අසවලේ.

கூத்து, சோரக்குமினால் மோதையீடு விவாதனீர்யா. அதிலே.

1907 කුව් බොට්මි වස 17 ටේන් දහ පදිංචි යාහාවන් එහිලුන්හි ඝාවේ පර්ලියෘත් අකරේදි: රිදී ගාහැලු දෙ දිග අලේ 9ක් ඡන පලල අලේ 4ක් ඇති යාවක් පොතන්. අපිතිකාරී, ගාලුලේ පදිංචි සි. ඇම්. ලංඩෝන් නොතු.

වසි 1907 කුටු නොවූ මෙම සැස් දින කොමිජ්පාක්ස්ඩ්විලියේ පරිලිය හෝල් එකත් කොලුපිටියේ තුෂ්‍රයාත්මක යොමිජ් නෑම වෙතත් අතරදී: ප්‍රමාණ මුදුනක්ට අල්ලාපු Mother ලහ විවෘත උඛණයක් ගැනීම රට්ටන් හා මිවිධියක්. වෙය සායාදුන් කෙහෙනුට අඩිනිකාර්බන කොලුපිටියේ තුෂ්‍රපාස්ඩ් යොමිජ් නෑම ඇති බ්‍රිතියල් සේවකා එසින් රුපියල් රුක්කාක් දෙනුලැබේ.

സോറക്കമികള്

වති 1907කට සුදු වප් ර වෙනි දිනටත් අභරදී සැහැදිලි පාමිලිකාරයා පැඩිලි ගෙදරියේ: මෙයෙන් 15ක් දිනය 2ක් පලලත්ද. ඉන් අගේ 1ක් පාමි පලලට ඉරකු උදිව්ච්චිලියන් පාමි ලකුණක්ද ඇති රුහුපාට වලැඹි රැදුන්; මෙයෙන් 14ක් දිනය 2ක් පලලත් නොලැබා වාචි ඇති සුදු පට්ටරදී 1ක්; රුහු සහ කළ භාරෙස් අල්ලිද, දුක්වාරේ සුදුලප ගැස්විට රියන් 15ක් දිනය 2ක් පලලත් ඇති පට්ටරදී 1ක්; රියන් තිය දිනය පෙන් පලලත් ඇති + ලකුණ අභා වෙවි රැදී 4ක්; රුහු වාචි ඇති ඉන් ඉන්දියා සාධකලද සාරි 2ක්; රුහු පියල් නිස් හෝට්ටූ 1ක්; වාරුක්රේනා නාසි රුහු පියල් රැදී; අගේ 1ක් දිනය 9ක් පලලත් 9ක් ප්‍රාලංච ඇති එට් වෘත්තිලියන් නාරවාසු අභාල්පර විෂ්ලේෂ අභාල්ව පියගල ඉඩ්බේක් රණරු එඩ්වර්ධියේ; රුහු පැවුහු අභාක්තාලක රණරුන් ඇති කැස්බ්ලේමි ව්‍යාපි පැවුහු 2ක්; අගේ 9ක් පාමි උජ් අභා රැඳුරු ඇති පියෙන් පැවුහු 1ක්; ජාපන් පැවුහු 1ක්; අධියන් උජ් යෙන්හෙ 2ක් බෙර ඇති එල්ලුව උජ්පු 1ක්; එ උජ්පුවට උජ් රැඳුරු ඇත්තේ තා. ඔපා. ලකුණුකර තිබේ. අසිනිකාරයා, සිස්වානිර වාලියාම්මෙන් සැහැදිලි පාමිලිකාරයා පැවුහුවම් පිළිසි පොත්තයියා

විභින් 1907කු බෙක්සෙම්බු වස 30 වෙති දහ යනීනේ රුපදෙශක අයිතිකාරයාට් ගෙදිලියේ: රුපදෙශක දෙස්සාවන්හ ගැන එම වෙළුවාහන්ද විලියෙස්හාම් හමට ඇම් විභින් 1902කේ ජුලි වස 1 වෙති දහ නොමුවර 1,578 දරණ විකිනීම් බෙසු 1ක්, රුපදෙශක කැන්වන්නා ගැන එම ගම් හැලුවෙනි කිරීනෝලිස් ද සිල්වා හමට ඇම් විභින් 1906කු ජුලි වස නොමුවර 3,106 දරණ උක්සය්පූ 1ක්, රුපදෙශක ගැලුයාවන්නා ගැන හැලුවෙනි කිරීනෝලිස් ද සිල්වා හමට ඇම් විභින් 1906කු ජුලි විකිනීම් බෙක්සෙම්බු වස 7 වෙති දහ නොමුවර 3,248 දරණ උක්සය්පූ 1ක්, එම අයට අයිති ඉවා කුඩාදරාගෙන් ගැනු එම ඉඩ්බාම්ම හොටසක නොමුවර 3,612 දරණ විකිනීම් බෙසු 1ක්, රුපදෙශක අවිනිස්දිහාම්ගේ ගැලුපාතවන්නේ නොවාස, එම වෙළුවාහන්ද හැලුවෙනි දුවිස් සිල්වා හමට නොමුවර 14,970 දරණ විකිනීම් බෙසුව්වක, මේ සියලුම බෙසුව්වලට සාක්ෂියට බලපිටියේ වේ. ඇම් ඔබේස්ලර මහතා අත්සය්කර ඇම්. අයිතිකාරයා, රුපදෙශක ඉවාහන්ද මෙලියෙස්හාම්.

“ 1907 කුව් නොවැම්බර මස 14 වෙනි දින යත්තියේදී සූජිල් ගොඩ පාලිසිලිකාරයාගේ රාක්ම මුළුවේ පිළි “කු. වි. ර. පරු.” දැක්වා තේතේ ත්‍රිවරුණකර හිඛෙන රහුපාට ගොඩක්. අයිතිකාරයා, සූජිල් ගොඩ රහුපාට නිවැරදි ගොඩ ලෙස ගෙවීම්පි.

වති 1907කට වෙනුවේම්ව මඟ 18 වෙනි දිනටත් 20 වෙනි දිනටත් අනරේද නුත්ත් බලියන්ටල් කෙටුවල් පෝවරකාර බබඩ ස්ථාපනය කිවේ : ඇම්පරාය මිටර 1කි, ටෝල්ට්ලිමිටර 1කි, වැස්ට්ලොමිස්ස් 1කි, ඉනරිට්ස්ස් 1කි, J. W. C උණු අරක් රීඩ්.හාරන 1කි, පිස්ටින් වූල්ට් 2කි, සංඛ්‍යාපකියන් 1කි, J. W. C. ලකුහ අරක් පිශිය 1කි. අධිකාරියා, මධ්‍යම්පෑට්‍රි ජේ. බලියිට්, කොට්ඨ හිඹා.

ପାଇଁ 1907ରୁ କୋମ୍ପି ମରି ମେ ମେ 21 ଲିଖି ଦିଲା କାଳିତର ପିତାଙ୍କଙ୍କେ ଅଧିକିନୀକାର୍ୟ ପାଇଁ ଲିଖି ଛାଇଲିଙ୍କ : ବିଷୟ, ଅଧିକିନୀ ରୂପ ରିକ୍ସ ପାଇଁ କୋମ୍ପି “ପି. ଚ. ସ.” ଦିଲାଙ୍କୁ ପାଇଁ କାରିଗର ଫୁଲି ଜୁଲ୍ଦି ଶିଳଦେବିଙ୍କର ଜଣ ମାତ୍ରଙ୍କ ପାଇଁ ବିଷୟ କୁଣ୍ଡି ଉପରେ ଲାଗିଥାଏଇରିଲିଙ୍କେ ପରିଚୟ କରିଛନ୍ତି।

වතින් 1907 කුවා සොට්, මූල්‍ය වස 23 වෙති දහ රැකිත්වයි පටකේට්ටේ එපිට්‍රූල්ලේ පැමිනිලිකාරයාගේ ගෙද රිස්: A. P. D. ලංඡුකරණ තී කිහිල් රිස් බරලෝසුවක්, එම ලංඡු අඩුවන පොල්ලේ ඇති රිස් දම්වූලක, 103 ලංඡුකරණ තී වැඩුවතා ඒක, උක්ක කොට්ඨ ඔක්කා ඉතුළුව්වීම් ප්‍රසාකම්ස ඒක, A. P. D. ලංඡුකරණ තී කිල් කැන් කැස්කුර රෙදි ඒක, එම ලංඡු ඇති සුදුරෙදි ඒක, සුදු බැජියන ඒක. අයිතිකාරයා, පිටකේට්ටේ එපිට්‍රූල්ලේ පදිංචි ආහාරදේශීලිවියෙන පිළිපි දෙයි.

සොරකම්කලා නොහොත් දඩාවකේයි.

1907 කුවා නොවුම් මස 13 වෙනි දින ඇල්ට්‍රපිලියේ බෙව්වන්සේන්හේ අයිතිකාරයාගේ ගෙදරිජ්: වයස ඇවිරුද්ධ පම කුවා, උප අවි ඩික් පම කුවා, අං යන්තන් එහා, වලින් දින රුහුදාව ගොඹෙක්, “බ. පො. ආ. ස. X” වෙති පැන්තේද, රෝස්ටරුලතුන B 6 දකුණු පැන්තේද කිවරණකර ඇත. අයිතිකාරයා, බෙව්වන්සේන්හේ පොන්හම් පෙර, ම අරවිලියේ දිනිස්කාම්.

දඩ්පාට්‌ලේස්සියා.

1907 කුවෙනාවේම්ව මස 22 වෙනි දහ පාගාඩ පැමිනිලිකාරය පදිංචි ඉතුමෙන්: වයස අඩුරුදී 11 ක්ක් කාල විසින් ගොජෙන්, “ප. ට. ගො. අ. උ.” දහුතු පැනෙන් හිටරණකර ඇත. අධිනිකාරය, පාගාඩ පසෘලේ බොජෝන් අලුජ බොජෝන්.

අයිතිකාරයෙක් නැතිව සම්පූර්ණ නිලධාරී.

ಉತ್ತರ ಭಾಗದಲ್ಲಿ 4ಕ್ಕೆ ಪ್ರಮಾಣವಿನ ದೊಂಲ ಲಭಿಸಬಹುದು; ರುಳ, ಅವಿ ತ್ವರಿತ ಧರಣೆ ಕೇವಲ ಪಾರಿ, ಕಾರಿಯ ಅಥ ಕಾರಿಯ ಉಪಕರಣ, ವಿತ್ತಾಲ್ಯಾಸ; ದೀಪ, ಬೆಣ್ಣಾಕ್ಕಾರ ಪಿನ್‌ಲಿ, ಚಿನ್‌ಲಿ; ಆರೆ ಪ್ರಾರ್ಥಿ ಹೈರಿ ನೀವಿ; ದೂಸರಿ ಹೈರಿ ನೀವಿ ಮಾತ್ರ ಎಂಬುದನ್ನು ಸಿರಿಸಿಸಿ ಮಾಡಬಹುದು. ಪಾರಿಗಳ ಪ್ರಮಾಣದಲ್ಲಿ ಪ್ರಾರ್ಥಿ ಹೈರಿ ನೀವಿ ಮಾತ್ರ ಎಂಬುದನ್ನು ಸಿರಿಸಿಸಿ ಮಾಡಬಹುದು. ಪಾರಿಗಳ ಪ್ರಮಾಣದಲ್ಲಿ ಪ್ರಾರ್ಥಿ ಹೈರಿ ನೀವಿ ಮಾತ್ರ ಎಂಬುದನ್ನು ಸಿರಿಸಿಸಿ ಮಾಡಬಹುದು.

සුදු ගේපාක්ස් වැටියර බල්ලෙක්; වයස, අව්‍යාධීක් පමණය; කහ්දෙනුම කඩ්පාවය; ඇඟේ කජ උරුයක් තෙකි; වලිඳෙය කොටට කපාලය; උස, දගුල් 10ක්ය; දින අත්ල 20ක් පමණය. අධිකිකාරයා විසින් වැළික් පොලිස් යාර්ථකව ලියා ඉල්ලුම්කළ මූල්‍ය.

ଦେଖିବ କିମ୍ବାକରନ୍ତିବି.

වශ්‍ය 1907කු නොවාමිතු වස 11 වෙනි දින මස්පතකදී හැඳිවෙන්ට යෙදුන මතියක් සිල්වා යන තම ඇති ගොඩිල කුලයේ සිංහල ලෝකා දැන් කොළඹ සිවිහාරිඛ ආ සියා දැන්ගත්ත විනෑකර තිබේ. රසාව, පස්සල්වල විඛ කිරීම; වයස, අවුරුදු 11ක්ය; උස, අඩි 3් න් පමණය; ගැටරය, අම්පුණීය; පාට, දූෂිරුය; නාජේ, උලය; කට, පුවිය; ඇස්, කරිය, ව්‍යවුත්‍රය; ඉංකොස්, කරිය, කොවකර කාලාය; දැන් සිංහලේ ලෘයක් තිබේ; උරන් යානය; බදුල්ල දියුණුකෙන් වැවමේ; බෙඟෙට්ටිට පදිංචිය, සුරුප්පෙන්වලු සහ රුධිපාහ; සිහර ගැව්සිම, මස්පත, විනාර නොව සහ වැවමේ; පියා, ජේදුරු, සිල්වා; මටි, වැවමේ උක්සුලුනිකා; මස්පත හාඩුදුරුවේ සහ වැවමේ අරච්චි මොත් නොදානුර අදහසවා ඇති.

1907 කුවු දෙසැම්බර් මස 4 ටේනි දින පොලීස් තෝරාකුවරු සහ කොළඹ පොලීස් තෝරාකුවරු සහ පොලීස් තෝරාකුවරු සහ පොලීස් තෝරාකුවරු

ଶ୍ରୀ ପି. ଲକ୍ଷ୍ମିଚନ୍ଦ୍ର,
ଏପାଲିଙ୍କ ବୁନ୍ଦପାଳିକାରେ ରହିଥିଲା ବେଳୁବାବି.

இடுக்கெட்டேரும் குற்றங்காம்பும்தவர்விய சியாக்குறிப்பு.

இ. - மேசுக்கார சிறியாக்கே ; உடற்பெறுவதமால்கே காரை முன்னுடைய உடல் தேவி, கீழாக
அத் கணவை உத்தரவாக்க குற்றங்காட்டப்பட்டதான் ; சிங்களவன் ; கொண்டிகோம் சாதி ; புத்த சமயி ; கலி ;
யது-ஏற்குறையா உடல் ; உரம்-க அடி க அங்குலம் ; பெருத்தவன் ; கறவன் ; மூகு தட்டையாளர் ;
வாய்ப்பிரிதை ; கண்ண-சிங்கனவையும் வெள்ளமையான கீலை நிறமும் உடையவை ; மனிச்-செம்புசிறமுடைய
ஆம் கருங்கடம், கொண்டையாகக் கட்டப்பட்டதம் ; பற்கள்-பூரணமானவை ; தாடி-யளருகிறது ; வட
மான முகம் ; விழுங்கின சில அடையாளங்கள்குண்டு ; காக்கலே மாறின புன்தழும்புகளுண்டு ; வத்தீன் டின்
திறிக்கூட்டுசேர்வத உடுகண்டாகி ஸிருக்கும் தெகுவிலிப்பலர் ஏற்றுவைச்சேர்வத் இ.மேசுக்காக பிறப்பிடம் ; உடப்பெறுவார வழக்கமான மிருப்பிடம் ; யற்றியாகதோட்டுக்கையே மிருக்கிறநாகக் கதையிருக்கிறது ; இகைக்
கிடை உடப்புசூரைவாவிது மிருக்கிறநாகக் கதையிருக்கிறது ; அசாமிய-ங்கள்-தேவியைத்தேட்டாக்கன் ;
ஒன்று ; உடப்பெறுவார சிங்கமெனிக்கா சௌகாரியி ; உடப்பெறுவாவிதுவன் இதமெகதற வப்பு மாயனுர் ; உடப்பெறுவாவிதுவன் உக்குபண்டா முகுசிக் கவனை நல்கை தெரியும். வத்தீன் பொன்க சிதவாள அவனை
பிழகு : விட்ட விறங்கின் இகைக் கூடகா.

அடி க. அங்குலம் ; பெருக்தவள் ; கறப்புக்கபில் நீ.ம் ; கற்றே தட்டதயான முக்கு ; வடிவான் பற்கூ
கணகள்-கறப்பும், முட்டைவழிவழுமானை ; மயிர்-கறப்பும், குடும்பியாகவும் கட்டப்பட்டதும் ; மிலசு
யுணு ; தாடி-யில்லை ; பிறப்பிடம்-மலையானை ; அழக்கமரன் மிருப்பிடங்கள்-கொம்பனித்தெருவும் பாலை
தாதையும் ; பிரமசரி ; சொலூா அபச்சேங்க செக்கிட்செருவிலே யவதுக்கொரு கையபாட்டி மிருக்கிழுக்
கொம்பனித்தெருவிலூள் ஏராபாவன்னுடையோவலே மெசேங் அ. டபிள்டி. அந்திரிக் கொம்பனிசில் வா
சுடோதரன் வேலையாக மிருக்கிழுக் ; எடுக்க ம் இலக்க செவிக் கொண்டாப்புக் கவனின் கல்லாக தெரியும். சொ
மும்பு பொளிச் சிதிவா எக்ஷீப் பிடிக்க விட்ட விழுக்கி விலக்கம் ஏதானு.

ஊழுமற்போனது, களவுபோனது, அல்லது அல்லதுயோனது.

ஏனைமற்போனது.

அங்கிலே கோயிலுக்கும் தெரிமடைங்கிக்கு மிலைடீயிங் : கொஸ் ம் ஆண்டு கொவம்பர்மீ கூ. ஸ் தேதி, க. உங்
குலம் நீளமும் ச. அங்குலம் அகலமும் உள்ள ஒரு வெள்ளிக் கிழவன் ஒரு செயப்புக்காம். சொந்தக்
காறி, மிகின் சி. எம். கூஷிங்காரன், தெரிமடைங்கி, காலி.

கொம்பனித்தெருவிலூள் பப்ளிக் மண்டபத்தக்கும் கொள்ளுப்பிடிக்கைச்சேர்க்க கிறப்பதினிலக்
கும் தெரிமடை வீட்டிக்குமிக்கவில் கைங் ம் ஆண்டு கொவம்பர்மீ உட் தேதி, சின்ஸ முத்துக்கன் mother
எக்கும் சொல்லின் வட்சுமாக கைக்கப்பட்ட ஒரு பொன் புகேச்கு, சொந்தக்காரீயாகிய மிக்கில் கூ. ஸ்
தோனியல் எனபவ அதைக் காட்டிக்கொடிப்பவருக்கு ஒருபாய் இனுமாகக் கொடுப்பா. சொந்தக்காறி, மிக்கு
அண்ணி தாணியல், தெரிமடை, கிரின்பாது, கொள்ளுப்பிடித்.

களவுகைப்பட்டது.

கண்டிருப்பாயிலே முறையிடுபவருடைய குடியிருக்கும் அளவிலிருக்குது : கொஸ் ம் ஆண்டு குட்மீ கூ. ஸ்
க. ஸ் தேதிகளுமிக்கடையில், க. பட்டிச் சிவப்புச் சேலை, கடு முளைளைக் கூடிமுளைம் வீதி, கடு அங்குல அகலத்திற்
கூடும் கேள்வியலே வெள்ளிக்கஞ்சை யுணு, அரைச்சதம் பெருக்கையுள்ளொரு சுருகை வட்டாக்கடையான
மிருக்கிறது, க. முளை சீளமும் உடு வீதியுமூன்ஸ பச்சைக்கரையுள்ள வெள்ளைப்பட்டிச்கிலை, சிவப்பும் காலு பு
மான யெள்ளைப்பிள்ளையுள்ளொரு சுதாமான பட்டிச்கிலை, அதின் நீளம் வீதி உடு, + என்றும் அ
கடையளமூன்ஸ அ முளை சீளமும் கூ வீதியுமூன்ஸ கை வேட்டிகள், இரண்டு வட்டங்கே செய்யப்பட்ட செப்பாலை
நிச் சால்கைகள், ஒன்று அ முளை சீளமானதம் உ வீதியுள்ளதம் மற்றது க. முளை சீளமானதம் உ வீதியுள்ள
கம, க. ஜூது ரூபா கேட்டு, க. சாக ஜூது ரூபா, 12 x 9 x 9 இந்சு உள்ளொரு பக்கிக் கரத்தால் செங்கப்ப
ட்டாக்கு குழப்பு வார்வின் பூசப்பட்டவுமூன்குக்கு பச்சை வெல்வெட்டு வத்தவம் பித்தனை குழப்புடுள்ள
வமெருகு கைக்கெப்ப, அரைக்கால் பவுன் நிறையுள்ள பொன் கைகள் இரண்டு முறிந்த குழமேரட்டு வலை
பில்கள், கடு குத்தல நிறையுள்ளவும் க. அங்குல முயரமூன்ஸொரு செம்பு, கடு புசல ஊர் நெல்து, தா. பெ. என்று விளக்கின் பாத்தின் மேஸ்பகுதியில் எழுகப்பட்டதொரு உடு குத்தல் நிறையுள்ளவும் க. அடி உயரமூன்ஸ
எவ்வெருகு அக்குவிள்க்கு. சொந்தக்காரன், தாமோதரம்பிள்ளை பொன்னோயா, குடிக்குறிச்சி, கண்டிருப்பால்
ஏல்காமம் மேற்கு.

பறங்கைடமிலூள் பத்த கோயிலிலிருக்குது : கொஸ் ம் ஆண்டு ஒக்லேபர்மீ கூ. ஸ் தேதி இரவு
ப. ஃ. எக்கும் அட்சரமூன் ஒரு பித்தனைப் படிக்கம், பித்தனை குணின் கைத்த அரையார் சீளமான ஒருட்னிம
மரதால் செம்த பெட்டி, B. N. என்றமுழுப்பட்ட ஒரு வட்டமான வெள்ளிப் பெட்டி, முடியிலும்பக்கத்தில்
B. N. என்றமுழுப்பட்ட ஒரு சிக்கல் வெள்ளிக் கடிகாரம், B. N. என்றமுழுப்பட்ட ஒரு பித்தனைத் தோட்டம்.
சொந்தக்காரன், கா. ஊர். ஸ், புத்தனுக்கு, பறங்கைட.

ஒங்கொம்பையில் முறையிடுபவருடைய வீட்டிலிருக்குது : கொஸ் ம் ஆண்டு ஒக்லேபர்மீ கூ. ஸ் தேதி
இரவு, நந்தொம்பையிலூள் தொங்காவத்தை யென்றும் பெயருள்ள வள்ளைப்பற்றி நந்தொம்பையிலிருக்கு
கும் நற்றுச்சரண்டி மெலியசாமி பெயரில் கைங் ம் ஆண்டு குடுமீ க. ஸ் தேதி முடிக்க கடுஏற ம இலக்கு
நந்தி, நந்தொம்பையிலூள் கமெபே கிறிநெனிடி சில்வாவுக்கு கைங் ம் ஆண்டு ஒன்றும்துமீ குழுதிய கா. ஸ்
ம இலக்கமூன்ஸ கமெபையிலூள் கண்டதைத்தை யென்றும் பெயருள்ள காணி கட்டுறதி, நந்தொம்பை
யிலூள் கிறிநெனிடி சில்வா பேசில் கைகு ம ஆண்டு ஒக்லேபர்மீ க. ஸ் தேதி நந்தொம்பையிலூள் கல
கொடலவத்தை யென்றும் காணிக் கிறிநெயாக முடிந்த கடையை ம இலக்க உறுதி, நந்தொம்பையிலூள் இமாக
ஞுகுப் பெயரில்குத்த கள்கொடா வத்தையிலிருக்கும் பங்கின் கைகை ம இலக்க. கெலியாத்துறை, நதை
மகப்பிதூள் அவசின்டி திசிகாயியின் கைகல்பொதவத்தை யென்றும் காணியிலிருக்கும் பக்கை நதைம்
பையிலூள் கமெபெஞ்சியில் சில்வாவின் டாதுங்காக விலைப்பட்ட கைகளும் ம இலக்க வேஷ்யாத்துறை, பலப்
விட்டியாவிலூள் பி. எம். பூபயசேகாரவானித் துறுதகளென்னாம் எழுதப்பட்டவை. சொந்தக்காரன், நற்
நயகாண்டி மெலியசாமி, நந்தொம்பை.

கும்பகொடாவிலே முறையிடுபவருடைய மாட்டிக்கொட்டிலிருக்குது : கொஸ் ம் ஆண்டு கொவம்பர்
மீ கூ. ஸ் தேதி இரவு, ஒரு சிவப்பு, வலது சன்னையில் நூ. ஃ. ஃ. எக்கும் அட்சரக்கள் குதிச
பட்பட்டிருக்கின்றன. சொந்தக்காரன், கூ. ஃ. விதானிகமாக்கே தொன் கா. ஊர், கும்பகொடா.

கொஸ் ம் ஆண்டு கொவம்பர்மீ க. எம். எ. ஸ் தேதி இரவு, க. பிப்பியநிற்றந்த, க. நெக்கு விள்ளை
காக்கையிலை, அப்பியநிற்றந்த, க. நெக்கு விள்ளை, க. பிப்பியநிற்றந்த, க. நெக்கு பிப்பியநிற்றந்த
ஆயுதம், J. W. C. என்றமுழுப்பட்ட டொரு வெள்ளி விளாங்கு, க. பிப்பியநிற்றந்த, க. நெக்கு பிப்பியநிற்றந்த
ஆயுதம், J. W. C. என்றமுழுப்பட்ட டொரு கத்தி. சொந்தக்காரன், கூ. ஃ. டபிள்டி. கொற்றன், மட்டக்கெப்பு.

ஏஞ்சலறையிலூள் பின்கனுவிலிருக்கும் சொந்தக்காரனிலிருக்கும் வளவிலிருக்குது : கொஸ் ம் ஆண்டு
கொவம்பர்மீ உட் க. ஸ் தேதி இரவு, க. வெள்ளைப்பகு, வலது சன்னையில் பி. ஃ. எ. எக்கும் அட்சரக்கள் குதிச
பட்பட்டிருக்கின்றன, வயது-அ, அதிக வெள்ளைக் கண்டுக்கு வயது-க மாதப். சொந்தக்காரன், க. கொட
ஞுப்பிள்ளை க. மென்றையில் அப்பு, பின்னால், க. கொடு.

திட்டங்களுக்குவிடுவன் எப்பிற்குமுன்னாவிலிருக்கும் முறையிடுவருடைய வளவிலிருந்து : கொச் சூங்கு நெவல்பர்மீ உடன் தேவி இரு, காங்கிள் வெள்ளிக் கட்டாரங், அதிலே A. P. D. என் மெறுதப்பட்டிருக்கிறது, தடையிலே A. P. D. என் மெறுதப்பட்ட டெராரு வெள்ளிக் கங்கிளி, 103 என் மெறுதப்பட்ட ஒரு வணக்க சீப்பு, உதவப்படுக் கோற்றுகள், காரியான குறியுள்ள கோற்று, A. P. D. என் மெறுதப்பட்ட இரண்டு கீல நிறமுள்ள காஞ்சி சேலைகள், A. P. D. என் மெறுதப்பட்ட இரண்டு செல்லைகள் சேலைகள், திரண்டு வெள்ளை பனியள்ளுகள். சொந்தகாரன், அதற்குடையுமிகீகே பின்படு டய், ஏபித்தாமுல்லா, பிதக்கொற்று.

களவுடைக்கப்பட்டது அல்லது அகிஸ்துபேரர்.

எல்லையாவினுள்ள பற்றுவான்கடனுதீவுகள் சொந்தக்காறுகடை வளவிலிருக்க : கூடும் ஆண்டு கொயெப்பார்ட் கூடும் தேதி, முயற்சிகளைக் கொடுக்க, உரைம்-உடு அடி, கொட்டுக் கிப்போதானாரும்பசின்றன, வரல்-கிளம், இ-அசைனையில் பி. பெலா. ஆ. ஸ. X. என்கூடும் அட்சரம்கள் குறிகடப்பாடு குக்கின்றன. வெதுசௌனையில் நிச்சிந்தப்பண்ணப்பட்ட கெங்பார்டிய B. 6 இருக்கின்றது. சொந்தகாறு, பொன்னம்பெறுமா ஆகை செயினிக்காம். பதிவென்கூடு.

கொழும்புச்சேந்த பிற்றகெட்டாவிலிருக்கும் மிசுக் வளவிலிருக்குத்; கைஉடம் கூடும் கோவம்பர் மாதம் கால் தேதி, பி. கு. அப். என்னும் குறியுங்களைரு சிவப்பு பசு, வயது-ஒ, அதின் கண்ணிட்டுடியும். செந்தக்காரன், மெண் கூர். டபின்யூ. ரயிட்டு, மிகை வளவு, பிற்றகெட்டா, கோழும்பு.

Digitized by srujanika@gmail.com

பகுடாவிலே முறைமுபவரிக்கும் வளவிலிருந்து : ககுங் ம் ஆண்டு தொழிலர்யூ கூட்டுத், அதிலும் வயதுள்ளோரு மெயினி காம்பன், தங்கள் வல்தாஸ்ஸியில் ப. ஏ. டி. என்கூ குறிகள் கடப்பட்டிருக்கின்றன. சௌந்தரகாரன், பார்ன்சன் பொதுதேஜுகே ஆலிக் பெர்மேண், பகுடா.

கண்டுக்கப்பட்டது.

நான் வயதுள்ளவும் கூட அங்குலம் உரையுள்ளவுமான ஒரு தீவிரம் பையன், கறுவன், கண்கள் கறப்பு தலை மொட்டிடம், வரிசையான பற்கள், சரிய மடங்களும் சிறங்கு, மருத்தையில்துவான வெற்பதைத்தருவி கே காகம் இறக்க வீட்டிதழ்வள்ள வளதான் திற்கே வரத்தாவினை பொற்றுக்கூடு சினிமயிருக்காசிகுன், மேற்கொல்லய வளாகத்திற்கே வரத்தாவினை பொற்றுக்கூடுவக்கு அவனை கூணம் ஆண்டு கண்ணமாகும் கண்டார்.

ஒரு வயதின்மொரு சென்னை வெள்ளையியற் கால், ஏறத்தாழப்பு, சீரத்திலே ஒரு நூப்பு, அம்சு கண்பட்டது, உயரம்-கு அங்குலம், நீளம் १० அங்குலம், செவலிக்கடையிலுள்ள பொசை ஏற்கவீடும் செய்திக்கொண்டு வீட்டில் பிழிப்புந்து விட்டிருக்கிறார்கள்.

ଅମ୍ବାଲିକା କେଳୁ ଟେଲି ପ୍ରଯୋଗିତା

முன்பானுக்கும் : கடவுச் சம் தூண்டி ரெவங்பர்மா காக் காத்தி தொடக்கம் கானுமல்போன மற்றில்லை. சில்லா வெள்ளும் கொய்கொம் சார்க்கு சிங்கனப்புரம் பற்றி ; புத்தகேயில்லோரு வேலூக்கரை ; வயது-கட ; உயரம்-ஏறு அட ; நல்ல தேநகுடையையை ; கவிய நிறம் ; குரிய முக்கு ; சிகா வரம் ; என்ன-ஏறப்பும் முட்டைவிடங்குமானாலெயும் ; மயிர்-கறுப்பும், சுந்தப்பட்டதும் ; அதை கமக்கட்டியே மொரு கறப்புன்றி ; வதை டின்திற்கங்கேர்ஸ்த வெவகரமா பிறப்பிம் ; குறுப்பன் பெய்க்காவும் ருப்பக்காம் வழக்கமான இருப்பதன்ன ; மாபானும் வியங்கூரடாவும் வெவகாமாவும் ஆசுடிமிட்டன ; வெறுக்கா மாவிலுள்ள உக்குமெட்டிக்கா அனை தொயர் ; மப்பானுவிலுள்ள புத்தகுருவுக்கும் வெவகாமா அனை ஆகுசு சிக்கு மல்லை கல்லாக தெரியும்.

இன்பெய்ந் ஜெனத் துபீசி,
கோவம்பு. 1907 ம் (ஒ) மர்த்தின் 4 ச.

സേ. പി. മുക്കേരുക്,
മുരഖ്യ ഉദ്യമപുരുഷ് ദാനമണ്ഡലം.